

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 19, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 21st day of November, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Kotapola in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing:—

Preliminary plan 45.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
1	Dotalugalahena	38 1 32
6	Potuwilahenayaya	42 1 0
		<hr/> 80 2 32

on sheets O¹⁰_{35—43} and O¹⁰_{51—59}; and bounded as follows: on the north by the village limit of Matugobe; on the east by the village limit of Beralapanatara, the stream, the village limit of Beralapanatara, the Potuwilahenadola, the village limit of Beralapanatara; on the south by the path from Deniyaya to Beralapanatara, the Potuwilahenadola, Beliattegedenielyadda belonging to Ranawakage Dingiappu and others, the Katutiyambarahenadola, the Potuwilahenadola, Beliattegedenielyadda belonging to Ranawakage Dingiappu and others, Potuwila-atmaga claimed by Ranawakage Don Davit and others; and on the west by the Kolamitiyawedola, the village limit of Matugobe.

වලි 1902 ක්‍රු නොවැම්බර් මස 21 වෙති දින පටන් කුත්ම සයක් ඇඟුලතාදී මෙහි පහත දැක්වන ඉඩම්වල නොහැන් ඉන් එකකට නොහැන් වැනිගිණනකට යම් ඇසින්වාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්තේ එම විසින් මූලිකම සම්බන්ධ වලි 1897, 1899 සහ 1900 ආසුපණන්වල 28 වෙති වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණුලුම් වියෙන් මකනීවරයාන්හාන්සේගේ යාල්දේ කන් නොරුවේ උන්නාන්සේගේ ඉදිරිපිටට ඇවින් පෙනිසිට එක් ඉඩම්වලට නොහැන් ජට ඇති යම් කොටසකට හිසි ඇසින්වාසිකම්පිට පෙන්වාසිරින්ට නොයෙදුනොයි, එක් වියෙන් මහනුවරයාන්හාන්හාන්සේගේ ඉඩම්වල ඉගනකී ආසුපණන්වලින් ලැබේ තිබෙන බලුවල ප්‍රකාරයට, ඇසින්වාසිකම් නොකියාපු එක් ඉඩම්වල එක්කොයි ඇසින් ඇසින්වාසිකමක් ගෙණුගැරදුක්වන්ට නොයෙදුන යුම ඉඩම් රුජස්තාක ඉඩම් කැටියට උන්නාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තාන්සේ විසින් ප්‍රකාශකරණ බව මෙයින් දැනගත යුතුයි.

පේ. ඒ. ප්‍රේසර්,
වියෙන් මහනුවරයාන්හාන්සේය.

ඉඩම්වල නොරහුරු.

දකුණු පලාතට ඇසින් මානර දිස්ත්‍රික්කේ මෝරවක්කොරලේ කොටපොල යහ ගම පිහිටි, තිබෙන මට අමුනාපු සහනික සිතියම් පෙන්යන මෙහි පහත දැක්වන බිමිකටිරි, එනම්:—

O¹⁰_{35—43} සහ O¹⁰_{51—59} සිතියම්පුවලට ඇඩ්ඩුඩු:—

මුල් සිතියම් 45.

විමිකටිරිය.	ඉඩම් කුම.	බිමිනරම.
		අ. රු. ප.
1	දෝනුලුගලහෙන	38 1 32
6	පොහුව්ලසේන්යාය	42 1 0
		<hr/> 80 2 32

இவ்வறிவித்தலின் தேதியாகை 1902 ம் சூ-து கார்த்திகைம் 21 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை வெற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி டாளான் காணிகளின் சூட்டாங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியேர்க்கலைத் தரிமுன்பாக கார்த்திகை தெரிப்பட்டு மேற்பட்ட காணிகளை அல்லது அவற்றை வெற்றி வெளியிட முடிந்து யாதும் உரிய அல்லது உடன்தீர்த்தை கண்பியாதிருந்தால், மேலால் கால்வரையில் குறித்து உத்தியேர்க்கலைதாக தமிழ்ச் சொல்லப்பட்ட காண்சூட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தந்துவங்களைக்கொண்டு தன் கையொப்பாகிட்டு எழுத்து மூலமாய் கொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

தென் மாகாணத்தின் மாத்தை மிலிடரிக்கில் மொறவுக்கோரையைச் சேர்ந்த கொட்டப்பொலை என்றும் கிராமத்திலுள்ள தென் கிழ் சௌலில்பட்டும் கானித்துவன்டுகள், அஃதாவது இத்தோட்டைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


O_{35-43}^{10} ம், O_{51-59}^{10} ம் அளவுக்கடதாகிகளில்,

பிரதமபடத்து இலக்கம் 45.

துண்டு.	காணியின்னு பெயர்.	வல்காலம்.
1	...	ஏ. அ. ப.
6	தோத்ததலுக்கேன் ...	38 1 32
	பொத்துவிலுக்கேண்யாய் ...	42 1 0
		<hr/>
		80 2 32

எல்லை, வடக்கு-மத்துகொடையேற்றையெல்லை; கிழக்கு-பெறவப்பறஞ்சுத்தரையெல்லை, ஓடை, பெறவப்பறஞ்சுத்தரையெல்லை, பொத்துவிலகேனேதால், பெறவப்பறஞ்சுத்தரையெல்லை; தெற்கு-தென்னியாயிலிருந்து பெறவப்பறஞ்சுத்தரையெல்லை, பொகுழம் பாசாத், டி.டி.டென்னியு, குணைகேக்கரும் சிலபோர்க்குழம் உரித்துபேசும் ககலதென்னை, தென்னியாயிலிருந்து பெறவப்பறஞ்சுத்தரைக்குபோகும் பாசாத், பொத்துவிலகேனேதால், மாணவக்ககே முங்கு அப்புவும் சிலபோர்க்கருஞ்சுமூலையெல்லைத்துதென்னியெய்த்த, காட்டுத்துதெய்ப்பறஞ்சுகேனேதால், பொத்துவிலகேனேதால், மாணவக்ககே முங்கு அப்புவும் சிலபோர்க்காஞ்சிக்குமூலையெல்லைத்துதென்னியெய்த்த, மாணவக்ககே தொன் தாவித்தும் சிலபோர்க்குழம் உரித்துபேசும் பொத்துவிலேஅத்துக்கை; மேற்கு-கொலமிட்டியாவேதால், மத்துகொடையெல்லை.

[For Tracing see page 3.]



Scale of 8 Chains to an Inch.

Situation: Kotapola village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 45.

Lot.	Name of Land.				Extent. A. R. P.
		10	1	32	
1	Dotalagalahena	38 1 32
6	Potuwilahenaya	42 1 0
					80 2 32

Sheets O₃₅₋₄₃¹⁰ and O₅₁₋₅₉¹⁰

Surveyor-General's Office,
Colombo, September 11, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots 1 and 6 in Preliminary Plan 45.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Matugobe village	6	Gahaladeniya
2	Beralapanatara village	7	Beliattedemiyaliyadda
3	Stream	8	Katutiyambarahendola
4	Potuwilahenedola	9	Potuwila-athmaga
5	Road	12	Kolamitiyadola

1,203